

கப்டன்
மோகன் மேத்திரி
(கா. நகுலேஸ்வரன்)
வல்வெட்டித்துறை
30.09.1965
02.09.1990



கடலைப்போல எங்களது மனங்களும்
கொந்தளித்துக் கொண்டிருந்தன.

தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த 'டோரா'
வரவரப் பெருத்துக் கொண்டிருந்தது;
அலைகள் கிழிய நேவிப்படகு நெருங்கிக்
கொண்டிருந்தது.

எங்களின் அந்தப் படகுகள் இரண்டும்
தமிழகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்
தன.

அவற்றில் புலிவீரர்களுடன், முக்கிய
தளபாடங்களும் கலந்து இருந்தன.

நேவிப்படகின் வேகத்திற்கு ஈடுகொ
டுத்து ஓடித்தப்பிவிடலாம் என்பது, அன்
றைய நாளில் அரிதான ஒரு நிகழ்ச்சி
தான்.

உடனடியாக ஏதாவது செய்தாக வேண்
டும். இல்லையேல் இரண்டு படகுக
ளுமே அழிக்கப்படுவது உறுதி.

பொருட்களை இழந்தாலும் பரவா
யில்லை. போராளிகளையாவது காக்க
வேண்டும்.

மோகன் மேத்திரியின் முளை துரிதமாக
வேலை செய்தது.

எங்கள் எல்லோரையும் அடுத்த பட
கிற்கு மாற்றிவிட்டு, பொருட்களைத்
தான் இருந்த படகில் ஏற்றிக்கொண்
டான்.

"உங்கட வண்டியை வேகமாக கரைக்கு
விடுங்க. நான் இன்னொரு பக்கமாக
கரைக்கு ஓடுறன். அவன் என்னைக்
கலைப்பான். தப்பினா... வந்திடுவன்.
அவன் நெருங்கிட்டானெண்டா வண்டி
யையும் சமான்களையும் எரிச்சிடு
றன்..."

தான் இறந்தாலும்கூட படகோ, பொருட்
களோ எதிரியிடம் அகப்படக்கூடாது
என்பதில் அவன் உறுதியாய் இருந்தான்.

கனத்த இதயங்களோடு நாங்கள் பிரிய -
இரு வண்டிகளும் இரு திசைகளில்
விரைந்தன.

மோகன் மேத்திரியின் படகை நேவிப்ப
டகு தூரத்திக்கொள்ள, எங்களது படகு
கரையைத் தொட்டுவிட்டது.

அவன் கரையை நோக்கி ஓட, அதை
விட வேகமாக 'டோரா' அவனை நெருங்
கியதை நாம் பார்த்துக்கொண்டிருந்
தோம்.

ஒரு கட்டத்தில் - இனி அவன் தப்ப
முடியாது என்பதை நாங்கள் துயரத்
தோடு உணர்ந்துகொண்ட போது, நடுக்
கடலில் ஓடிக்கொண்டிருந்த படகில்
தீப்பிடித்தது.

எரிந்துகொண்டிருந்த படகிலிருந்து
கையை உயர்த்தி அவன் அசைத்திருப்
பான் போலும்...

எங்களது மனங்கள் துடிக்க, எங்களது
கண்ணெதிரிலேயே கடலில் எரிந்துகொ
ண்டிருந்தான்!